


ஏன் ஏமாற்றுத் திரிபுருக்கள் மிகவும் ஆபத்தானவையாக உள்ளன?



ஏமாற்றுபவர்கள் ஊக்குவிப்பு நுட்பங்களை, சில சமயங்களில் சிலவற்றைக் கலந்தும் பயன்படுத்துகின்றனர்!




ஒத்திருக்கும் தன்மை

தங்களின் கடந்த கால முடிவுகள் அல்லது நடத்தைக்குப் பொருந்தும்வகையில் மக்கள் நடந்துகொள்கின்றனர். முதலீடு மோசடிகளில், முதல் வைப்புத் தொகைக்குப்பிறகு மக்கள் மேலும் முதலீடு செய்ய ஒப்புக்கொள்வர்.

விருப்பம்

ஏமாற்றுபவர்கள் கவர்ச்சிமிக்கவகையில் மற்றவர்களை ஈர்க்கும்படி தங்களைப் பற்றிக் கூறிக்கொள்வர். இணையம் வழி காதல் ஏமாற்று நடவடிக்கைகளில் பாதிக்கப்பட்டவர்களிடம் அன்பான வார்த்தைகளைப் பயன்படுத்துவர்.




சமூக ஆதாரம்

நங்களின் சொந்த முடிவுகளை எடுப்பதற்கு முன்னர் மற்றவர்களின் செயல்கள் மற்றும் நடத்தையை மக்கள் பார்ப்பர். மின்-மோசடிச் சம்பவங்களில், பாதிக்கப்பட்டவர்கள் பொருட்களின் தரமதிப்பீடு மற்றும் ஆய்வுகளைப் பார்ப்பார்கள். ஏமாற்றுபவர்களால் அவை போலியாகத் தயாரிக்கப்பட்டிருக்கும்.

பரஸ்பர செய்கை

தனக்கு ஒன்று செய்யப்பட்டால் அதை மற்றவர்களுக்குத் திரும்பச் செய்ய வேண்டும் என மக்கள் கடமையுணர்வு கொள்கின்றனர். வேலை பற்றிய மோசடிகளில், ஏமாற்றுபவர்கள் வேலை வாய்ப்புகளைக் கொடுப்பார்கள் அல்லது பணத்தை எளிதாக ஈட்டும்வழிகளைக் காட்டுவார்கள்.




நிறுவனம்

சிலசமயங்களில் ஏமாற்றுபவர்கள், அதிகாரம் பெற்ற -காவல்துறையினர், வங்கிகள் மற்றும் தொலைத் தொடர்பு நிறுவன ஊழியர்களைப் போல ஆள்மாறாட்டம் செய்து நடிப்பர்.

அரியது

தங்களின் அறிவுரைகளை குறிப்பிட்ட காலத்திற்குள் பின்பற்றுமாறு ஏமாற்றுபவர்கள் கால நெருக்குதல்களை அல்லது அவசரத்தைக் காரணம் காட்டித் தூண்டுவர்



ORGANISED BY:

CENTRE FOR
ADVANCED
PSYCHOLOGICAL
SCIENCES

ஊக்குவிப்புக் கலவைகள்: முடியாது என்று உங்களால் சொல்ல முடியுமா?


சிங்கப்பூரில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் மோசடி வகைகளில் சில இதோ.

இவருக்கு நல்ல வருவாய் தரும் வேலை தருவதாகக் கூறப்பட்டது, ஆனால் மாறாக, இவர் **\$300,000**-கும் மேலாக இழந்துவிட்டார். **வேலை குறித்த மோசடி**

SCAN FOR MORE




இத்தகைய சம்பவங்களில் ஏமாந்தவர்கள் கூறியவை (ScamAlert.sg)
*பயன்படுத்தப்பட்ட ஊக்குவிப்பு நுட்பங்களை உங்களால் அடையாளம் காண முடியுமா?




“.....வேலைகளை அதிகமாக்கிப் புள்ளிகளை உயர்த்த தனது கணக்கைப் பயன்படுத்துமாறு ஏமாற்றியவர் என்னைக் கேட்டுக்கொண்டார்...”

“(ஏமாற்றியவர்) எனக்கு \$5,000 கடனாகத் தருவதாகச் சொன்னார்...”

“45 ஆர்பர்களையும் முடித்துவிடுங்கள் என்று அவர்கள் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்தார்கள். இல்லாவிட்டால் உங்கள் கணக்கு முடக்கப்பட்டுவிடும் என்றார்கள்.”



“ ஆர்டர்கள் மிகவும் விலை உயர்ந்தவையாக மாறத் தொடங்கின. கால வரையறை இருப்பதால் ஆர்டர்களைப் பூர்த்தி செய்ய பணத்தைத் தேடுமாறு அந்த நபர் என்னை நெருக்கினார்”



“வேலும் அதிகமாக வேலை செய்து கூடுதல் கமிஷன் ஈட்ட அவர்கள் மறுஊட்டம் செய்ய அல்லது தொகையை நிரப்புமாறு என்னைக் கேட்டுக்கொண்டே இருந்தார்கள்”

“ என்னை உரையாடல் குழு ஒன்றில் சேர்ச் செய்தார்... அவர்கள் ஈட்டும் பணம் பற்றி தகவலைப் பகிர்ந்துகொண்டதுடன் தம்பட்டமும் அடித்துக்கொண்டனர்”

“...பங்கேற்றவர்களில் ஒருவரை நான் கேட்டேன்.... அவர் மிகவும் ஆதரவளிப்பவராகத் தோன்றினார்...”



“பதில்:பயன்படுத்தும் தூண்டுதல் உத்திகளாவன: பரஸ்பர செய்கை, அரியது, ஒத்திருக்கும் தன்மை, சமூக ஆதாரம்.

நீங்கள் ஒரு “பரிசை” வென்றுள்ளீர்கள்

வங்கி தொடர்பில்லா மின்-தூண்டிலிடல் மோசடிகள்

SCAN FOR MORE




இத்தகைய சம்பவங்களில் ஏமாந்தவர்கள் கூறியவை (ScamAlert.sg)
**பயன்படுத்தப்பட்ட ஊக்குவிப்பு நுட்பங்களை உங்களால் அடையாளம் காண முடியுமா?



“ பிறகு எனக்கு “சிங்போஸ்ட்” டிடமிருந்து ஒரு செய்தி வந்தது”

“ அமோசான் டாட் காமைச் சேர்ந்தவர் எனக் கூறி ஒருவர் என்னை அழைத்தார் ..”

என் மின்னஞ்சலுக்கு வந்த உறுதிப்படுத்தும் எண்ணை அவரிடம் கொடுத்தேன். எல்லா அட்டைகளின் எண்களையும் அட்டையின் பின்புறம் உள்ள பின் எண்களையும் கொடுத்தேன்.”



**பதில்:
நிறுவனமும்
ஒத்திருக்கும் தன்
மையும்

ORGANISED BY:

CENTRE FOR
ADVANCED
PSYCHOLOGICAL
SCIENCES


வாங்குபவர், விற்பவர் அல்லது ஏமாற்றுபவர்? மின்வர்த்தக ஏமாற்றுவேலை

SCAN FOR MORE



இத்தகைய சம்பவங்களில் ஏமாந்தவர்கள் கூறியவை (ScamAlert.sg)

பயன்படுத்தப்பட்ட ஊக்குவிப்பு நுட்பங்களை உங்களால்
அடையாளம் காண முடியுமா?



“... எனக்கு குளிர்சாதனப் பெட்டி அவசரமாகத் தேவைப்பட்டது. அதே நாளில் அதைக் கொண்டு வருவதாகச் சொன்னார்கள். ஏமாந்துவிட்டேன்...”

“\$350 கு பொருளை கட்டணமில்லாமல் கொண்டு வருவதாகச் சொன்னார்கள். அதற்குப் பதிலாக \$300 தந்தால் போதும் என்றார் அவர். \$200 முன் பணம் கேட்டார். நான் அந்த \$200யை வங்கி வழி மாற்றிவிட்டேன்...”

“நான் \$350-யை (தனியார் வங்கிக் கணக்கிற்கு) மாற்றிவிட்டேன். ... பின்னர் அந்த விற்பனையாளர் செய்தி அனுப்பினார். அப்பொருளை அனுப்பும் பிரிவுக்கு காப்புறுதிக் கட்டணம் தேவைப்படுகிறது என்றார். பொருள் கொடுக்கப்பட்ட பிறகு அத்தொகை திரும்பக் கொடுக்கப்படும் என்றார். ... பின்னர் இரண்டு சிம் அட்டைகளை வாங்கினால் காப்புறுதிக் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் என்றார்...”



பரஸ்பர செய்கையும் ஒத்திருக்கும் தன்மையும்


உங்களின் தனிப்பட்ட தகவலைப் பெற மின்-தூண்டிலிடுதல் வங்கி தொடர்பான மின் தூண்டிலிடல்

SCAN FOR
MORE




இத்தகைய சம்பவங்களில் ஏமாந்தவர்கள் கூறியவை (ScamAlert.sg)


பயன்படுத்தப்பட்ட ஊக்குவிப்பு நுட்பங்களை உங்களால்
அடையாளம் காண முடியுமா?



“ ஒரு சனிக்கிழமை மதியம், நான் வெளிநாட்டில் இருந்தேன். யாரிடமிருந்தோ அழைப்பு வந்தது. டிபிஎஸ் வங்கியின் சின்னம் கொண்ட படத்தைப் பயன்படுத்திய ஒரு வாட்ஸ்அப் அழைப்பு அது”



“(ஏமாற்றியவர்) ரொக்க அட்டைக் கடன் செலுத்தப்படாததால் அதை இரண்டு மணி நேரத்திற்குள் கட்டா விட்டால் நான் அபராதம் செலுத்த வேண்டும் என்றார்”



“ நான் அவரிடம் என் அடையாள அட்டை எண்ணைக்கொடுத்தேன். அட்டை விவரங்களை அவரிடம் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார். . இறுதியில் என் அட்டை விவரங்களை அவரிடம் கொடுத்தேன்.”

** பதில்: நிறுவனம், அரியது, நிலைத்தன்மை

உங்களுக்குத் தெரியுமா?

மேற்குறிப்பிட்ட உத்திகளை ஏமாற்றுபவர்கள் அண்மைய ஓசிபிசி வங்கி மோசடியில் பயன்படுத்தினர். செய்தியில் எங்கு ஒவ்வொரு உத்தியும் பயன்படுத்தப்பட்டது என்று உங்களால் அடையாளம் காண முடியுமா?

“ உங்கள் ஓசிபிசி கணக்கு பரிவர்த்தனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 28 அன்று ஆக அண்மைய தகவலுக்கு மாற்றுங்கள். இல்லாவிட்டால் கணக்கு நிறுத்தப்படும். (இணையப் பக்க தொடர்பு) பக்கத்திற்குச் செல்லவும்”

SCAN FOR
MORE



சாடைக்குறிப்பு: ஓசிபிசி வங்கி போல் ஆள்மாறாட்டம் செய்யும்போது “நிறுவனப் பெயர்” பயன்படுத்தப்படுகிறது. ஓர் எடுத்துக்காட்டு, சட்டபூர்வமான இணையத் தொடர்பை உட்பதிவாக வைத்திருப்பார்கள்.

ORGANISED BY:

CENTRE FOR
ADVANCED
PSYCHOLOGICAL
SCIENCES